

Exclusive  
guaranteed  
minimum  
crediting  
interest rate<sup>1</sup>  
of up to



Speak to your Manulife Advisor or  
call our Customer Careline at  
03 2719 9112 / 1300 13 2323 today!

Benefit from our guaranteed  
minimum crediting interest rate<sup>1</sup>  
of up to **12.88% p.a.<sup>2</sup>** when  
you purchase **ManuSecure  
Series** or **Manulife  
Universal Saver Series**.

Guaranteed minimum crediting interest rate<sup>1</sup>

| Annual Premium of RM25,000 and above         |                          |
|----------------------------------------------|--------------------------|
| Policy Month 1 to 12                         | 12.88% p.a. <sup>2</sup> |
| Annual Premium of RM10,000 to below RM25,000 |                          |
| Policy Month 1 to 12                         | 8.88% p.a.               |

<sup>1</sup> Starts from the issuance date of ManuSecure Series or Manulife Universal Saver Series policy  
<sup>2</sup> 12.88% p.a. guaranteed minimum crediting interest rate is only applicable to Policy Month 1 to 12 for Annualised Premium of RM25,000 and above

Where will *better* take you™

**Important notes:**

- All new business applications must be submitted and issued within the Campaign Period (both dates inclusive)
- This marketing material is for general information only and is not to be construed as a contract of insurance
- The guaranteed minimum crediting interest rate offered during the Campaign Period will be reflected in policy contract if the application is successful
- The information contained in this marketing material shall not be interpreted as an offer to sell, solicitation for an offer; or as an investment, legal, financial or any other advice
- **These are Universal Life Insurance Products that are tied to the performance of underlying assets, and are not pure investment products such as unit trusts**
- Life insurance policy is a long-term commitment and as such it is not advisable to hold the policy for a short period of time in view of the high initial cost. If you terminate your policy in the early years, you may get back less than the amount you have paid
- Manulife reserves the rights to discontinue the Campaign prior to the end of the Campaign Period. Prior notice will be given by way of communication on Manulife's website or by any other means of notification
- For further information on product details, please refer to the product brochure/product disclosure sheet/product illustration
- These products are underwritten by Manulife Insurance Berhad (200801013654 (814942-M)), a member of PIDM and a company licensed under the Financial Services Act 2013 and regulated by Bank Negara Malaysia. It is located at 16<sup>th</sup> Floor, Menara Manulife, 6, Jalan Gelenggang, Damansara Heights, 50490 Kuala Lumpur
- The benefit(s) payable under eligible product is protected by PIDM up to limits. Please refer to PIDM's TIPS Brochure or contact Manulife Insurance Berhad or PIDM (visit [www.pidm.gov.my](http://www.pidm.gov.my))

 [www.manulife.com.my](http://www.manulife.com.my)  
 ManulifeMalaysia  
 [manulife.malaysia](https://plus.google.com/manulife.malaysia)

### Kadar faedah kredit minimum terjamin<sup>1</sup>

- 1 Bermula dari tarikh pengeluaran polisi ManuSecure Series atau Manulife Universal Saver Series
- 2 Kadar faedah kredit minimum terjamin sebanyak 12.88% setahun hanya diguna pakai untuk Bulan Polisi 1 hingga 12 untuk Premium Tahunan RM25,000 dan ke atas

- Semua permohonan pertijagaan baharu mesti dikemukakan dan dikeluarkan dalam Tempoh Kempen (termasuk kedua-dua tarikh)
- Bahan pemasaran ini adalah untuk maklumat sahaja dan tidak boleh dianggap sebagai kontrak insurans
- Kadar faedah kredit minimum terjamin yang ditawarkan sepanjang Tempoh Kempen akan dinyatakan dalam kontrak polisi sekiranya permohonan berjaya
- Maklumat yang terkandung dalam bahan pemasaran ini tidak harus dianggap sebagai tawaran untuk menjual, usaha untuk mencari pelanggan; atau sebagai nasihat pelaburan, undang-undang, kewangan atau sebarang nasihat lain
- **Kesemua ini merupakan Produk Insurans Hayat Universal yang terikat kepada prestasi aset-aset dasar dan bukan produk pelaburan tulen seperti unit amanah**
- Polisi insurans hayat adalah satu komitmen jangka panjang dan oleh itu tidak dinasihatkan untuk memegang polisi ini bagi jangka yang pendek memandangkan kos permulaan yang tinggi. Jika anda menamatkan polisi anda pada tahun-tahun yang awal, anda mungkin mendapat balik kurang daripada jumlah amaun yang anda telah bayar
- Manulife berhak untuk menghentikan Kempen sebelum Tempoh Kempen berakhir. Notis awal akan diberikan melalui komunikasi di laman web Manulife atau melalui sebarang kaedah pengumuman lain
- Untuk maklumat lanjut mengenai produk, sila rujuk kepada brosur produk/lembaran pendedahan produk/ilustrasi produk
- Jika terdapat percanggahan antara versi Bahasa Inggeris dan Bahasa Malaysia, versi Bahasa Inggeris akan digunakan
- Produk-produk ini ditaja jamin oleh Manulife Insurance Berhad (200801013654 (814942-M)), ahli PIDM dan sebuah syarikat yang didaftarkan di bawah Akta Perkhidmatan Kewangan 2013 dan dikawal selia oleh Bank Negara Malaysia. Ia terletak di Tingkat 16, Menara Manulife, 6, Jalan Gelenggang, Damansara Heights, 50490 Kuala Lumpur
- Manfaat-manfaat yang dibayar di bawah produk yang layak adalah dilindungi oleh PIDM sehingga had perlindungan. Sila rujuk Brosur Sistem Perlindungan Manfaat Takaful dan Insurans PIDM atau hubungi Manulife Insurance Berhad atau PIDM (layari [www.pidm.gov.my](http://www.pidm.gov.my))

Tertakluk pada terma dan syarat

尊享独家保  
证最低年给  
付利率<sup>1</sup>高达



即日联络您的 Manulife 顾问或致电  
我们的客户服务热线 03 2719 9112 /  
1 300 13 2323!

凡购买**ManuSecure Series**  
或**Manulife Universal**  
**Saver Series**将获得我们高达  
**12.88%<sup>2</sup>** 的保证最低年给付  
利率<sup>1</sup>。

保证最低年给付利率<sup>1</sup>

| 年保费为 RM25,000 及以上          |                         |
|----------------------------|-------------------------|
| 第 1 至 12 个保单月份             | 12.88% 年利率 <sup>2</sup> |
| 年保费为 RM10,000 至低于 RM25,000 |                         |
| 第 1 至 12 个保单月份             | 8.88% 年利率               |

<sup>1</sup> 从 ManuSecure Series 或 Manulife Universal Saver Series 保单之  
签发日期开始计算  
<sup>2</sup> 12.88% 的保证最低年给付利率仅适用于年保费为 RM25,000 及以上  
的第 1 至 12 个保单月份

与你同行 成就更好

重要提示:

• 所有新生意的申请提交和签发日期必须落在活动期限内 (包括活动期的  
起始日和截止日) • 此营销资料只提供一般概述资讯, 不可被视为保险合  
约之一部分 • 若申请成功, 活动期间所提供的保证最低年给付利率将会  
反映在保单合约里 • 此营销资料所包含的资讯不应被诠释为销售要约、  
要约购买之招揽或作为投资、法律、理财或任何其它方面的建议 • **这些  
乃与资产基金及其投资表现息息相关的万能人寿保险产品, 并非如同单  
位信托基金般的纯投资产品** • 人寿保险是一项长期承诺。由于起始成本  
偏高, 我们并不鼓励您短期性持有这份保单。若您在最初几年内终止您  
的保单, 您可能取回少于您已缴付的数额 • Manulife 保留在活动期结束  
前终止本次活动的权利。相关通知将通过 Manulife 网站或其他通知方式  
提前发布 • 欲了解更多产品详情, 请参阅产品宣传册/产品信息披露书/产  
品说明书 • 英文与中文的版本之间若有任何出入, 应以英文版本为准  
• 这些产品乃由Manulife Insurance Berhad (200801013654 (814942-M))  
承保, PIDM的成员以及一家依据2013年金融服务法令而获得营业执  
照, 并受马来西亚国家银行管制。其办事处地点处于 16<sup>th</sup> Floor, Menara  
Manulife, 6, Jalan Gelenggang, Damansara Heights, 50490 Kuala  
Lumpur • PIDM 保障合格保险产品下应支付的保险利益至保障限额为  
止。请参阅 PIDM 的保险及伊斯兰保险利益保障制度的小册子或联络  
Manulife Insurance Berhad 或 PIDM (请浏览[www.pidm.gov.my](http://www.pidm.gov.my))

# பிரத்தியேக உத்திரவாதமிட்ட குறைந்தபட்ச வரவு வட்டிவிகிதம்



இன்றே உங்களின் மானுலைஃப்  
ஆலோசகருடன் பேசுங்கள் அல்லது  
எங்களது வாடிக்கையாளர் சேவைக்கான  
எண்ணில் அழைத்திடுங்கள்  
03 2719 9112 / 1 300 13 2323!

## ManuSecure Series அல்லது Manulife Universal Saver Series-ஐ வாங்கும் போது எங்களின் உத்திரவாதமிட்ட குறைந்தபட்ச வரவுவட்டிவிகிதமான<sup>1</sup> வருடத்திற்கு **12.88%<sup>2</sup>** வரை பெறுங்கள்.

உத்தரவாதம் அளிக்கப்பட்ட குறைந்தபட்ச  
வரவு வட்டி விகிதம்<sup>1</sup>

வருடாந்திர பிரீமியம் RM25,000 மற்றும்  
அதற்கு மேல்

மாதம் 1-12 வரையிலான  
பாலிசி **12.88%** ஓர் ஆண்டுக்கு<sup>2</sup>

RM10,000 ல் இருந்து RM25,000 க்குக் கீழ்  
ஆண்டு வருடாந்திர பிரீமியம்

மாதம் 1-12 வரையிலான  
பாலிசி **8.88%** ஓர் ஆண்டுக்கு

- <sup>1</sup> ManuSecure Series அல்லது Manulife Universal Saver Series பாலிசி வெளியிடப்பட்ட தேதியில் இருந்து தொடங்குகிறது  
<sup>2</sup> ஆண்டிற்கு 12.88% உத்திரவாதமிட்ட குறைந்தபட்ச வரவு வட்டி விகிதமானது பாலிசி மாதம் 1 முதல் 12 வரை ஆண்டுப்பிரிமியமாக RM 25,000க்கும் மேற்பட்ட பாலிசிக்கு மட்டுமே பொருந்தும்

### முக்கிய குறிப்புகள்:

- அனைத்து புதிய வர்த்தக விண்ணப்பங்களும் பிரச்சாரக் காலத்திற்குள் (இரண்டு தேதிகளுக்கு இடையே) சமர்ப்பிக்கப்பட்டு இருக்க வேண்டும் • இந்தச் சந்தைப்படித்துதல் உபகரணமானது பொதுவான தகவலுக்கு மட்டுமே மற்றும் இதை ஒரு காப்பீட்டு ஒப்பந்தமாக பொருள் கொள்ளக்கூடாது • இந்தப் பிரச்சாரத்தின் போது வழங்கப்பட்ட உத்திரவாதமிட்ட குறைந்தபட்ச வட்டி விகிதமானது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் பாலிசி ஒப்பந்தத்தில் பிரதிபலிக்கப்படும் • இந்தச் சந்தைப்படித்துதல் உபகரணமானது உள்ள தகவல்கள் விற்பனைக்கான ஒரு சலுகையாகவோ, ஒரு சலுகைக்கான வேண்டுகோளாகவோ (சொலிசிட்) அல்லது ஒரு முதலீடு செய்வதற்கான, சட்டப்படியான, நிதி ரீதியான அல்லது பிற அறிவுரையாகவோ எடுத்துக் கொள்ளப்படக்கூடாது • இவை யுனிவர்சல் லைஃப் திட்டங்கள் மற்றும் இவை தங்களுக்கு கீழ் இருக்கும் சொத்துக்களின் செயல்பாட்டுடன் பிணைக்கப்படவை ஆகும் இவை யுனிஃப்ரஸ்ட்களைப் போன்ற முதலீட்டுத் திட்டங்கள் கிடையாது • ஆயுள் காப்புறுதி என்பது ஒரு நீண்டகால பொறுப்பு ஆகையால் அதன் தொடக்க கால உயர் செலவீனங்களை கருத்தில் கொண்டு அதனை குறுகிய காலத்திற்கு மட்டும் பெற்றிருப்பது ஒரு சரியான தேர்வு அல்ல. தொடக்கக் காலத்திலேயே ரத்துசெய்யும் பட்சத்தில் நீங்கள் செலுத்திய கட்டணத்திற்குக் குறைவாகவே திருப்பிக்கொடுக்கப்படும் • இந்தப் பிரச்சாரத்தை பிரச்சார காலம் முடிவுபெறுவதற்குள் நிறுத்த Manulife க்கு உரிமை உண்டு. இதற்கான அறிவிப்பினை Manulife இன் இணையதலத்திலோ அல்லது ஏதேனும் தொடர்புமுறையிலோ முன்கூட்டியே அறிவிப்புசெய்யப்படும் • இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு, தயவுசெய்து பாலிசியின் துண்டுப்பிரசுரம் / பாலிசியின் விளக்கவுரைத்தாள் / பாலிசி விற்பனை விளக்கத்தைப் பாருங்கள் • இந்த காப்பீட்டுத் திட்டம், நிதிச்சேவைகள் சட்டம் 2013 ன் கீழ் உரிமம் வழங்கப்பட்டுள்ளதோடு, PIDM-இன் ஓர் அங்கத்துவம் பெற்றுள்ள மனுலைஃப் இன்சூரன்ஸ் பெர்ஹாட் (200801013654 (814942-M)), நிறுவனத்தால் எழுத்துறுதி (அன்டர்ரிட்டன்) செய்யப்பட்டுள்ளன மற்றும் இவை போங்க் நெகரா மலேசியாவின் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இந்நிறுவனம் கீழ்க்கண்ட முகவரியில் அமைந்துள்ளது-16வது தளம், மெனாரா மனுலைஃப், 6, ஜலான் ஜெபெங்காங், டாமன்சாரா ஹைட்ஸ், 50490 கோலாலாம்பூர் • தகுதியான திட்டத்தின் கீழ் செலுத்த வேண்டிய பயன்கள் PIDM-ன் பாதுகாப்பு வரம்புக்கு உட்பட்டது. PIDM-இன் TIPS சிறுநீர்தடைப் பார்க்கவும் அல்லது மானுலைஃப் இன்சூரன்ஸ் பெர்ஹாட் அல்லது PIDM-ஐத் தொடர்பு கொள்ளவும் ([www.pidm.gov.my](http://www.pidm.gov.my))-ஐ வலம் வரவும்)

விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது